



# TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 23]

CHENNAI, WEDNESDAY, JUNE 5, 2024  
Vaikasi 23, Kurothi, Thiruvalluvar Aandu-2055

## Part VI—Section 1

Notifications of interest to the General Public issued by  
Heads of Departments, Etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

### CONTENTS

	<i>Pages.</i>
GENERAL NOTIFICATIONS	
Construction of Barrage with head Sluice Across River Coleroon in Adhanur-Kumaramangalam Village of Cuddalore and Mayiladuthurai District. .. .. .	410-417
Variation to the Approved Coimbatore Master Plan for the Local Planning Area .. .. .	419
Variation to the Approved Master Plan for Madurai Local Planning Authority .. .. .	420
Variations to Modified Master Plan for Dindigul Local Planning Area .. .. .	420
JUDICIAL NOTIFICATIONS	
Conferment of Magisterial Powers on certain Revenue Officials .. .. .	418-419

## NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

## GENERAL NOTIFICATIONS

## Construction of Barrage with head Sluice Across River Coleroon in Adhanur-Kumaramangalam Village of Cuddalore and Mayiladuthurai District.

## Acquisition of lands

## Form-VI

[See rule 16]

## Declaration

(Rc. No. 8357/2017/A2)

No. VI(1)/390/2024.

Whereas, it appears to the Government that a total of 6.50.5 hectares of land is required in the **01. Kulasegaranallur** Village in Thiruvaidamaruthur Taluk in Thanjavur District for a public purpose, namely, in Construction of Barrage with head Sluice Across River Coleroon in Adhanur-Kumaramangalam Village of Cuddalore and Mayiladuthurai District.

Now, therefore, a declaration is made hereby that a piece of land measuring 6.50.5 hectares is under acquisition for the above said project in the **01. Kulasegaranallur** Village in Thiruvaidamaruthur Taluk in Thanjavur District whose detailed description is as follows:

Sl. No.	Survey No.	Type of Title	Classification of land	Area under Acquisition (in hect)	Pattadar/Cultivator name	Boundaries				Structures	Trees (in Nos.)
						North	South	East	West		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)
1	2/1	Combined Patta	Dry	0.36.5	1. Javagarlal Nehru S/o. Mahalingam 2. Krishnamoorthy S/o. Mahalingam 3. Pushpa D/o. Mahalingam	1- Kollidam River	8-Rajan Channel	2/2A- Javagarlal Nehru and 2 Persons	3/2-Javagarlal Nehru and 2 Persons	75 Feet T Joint 7" Bore  6HP	No
2	2-2A	Combined Patta	Dry	1.25.0	1. Javagarlal Nehru S/o. Mahalingam 2. Krishnamoorthy S/o. Mahalingam 3. Pushpa D/o. Mahalingam	1- Kollidam River	8-Rajan Channel	2/2B- Mayana Pathai	2/1-Javagarlal Nehru and 2 Persons	7" Bore 150 Feet  6 H.P. + Slow Speed + Rod Type Pump	Plantain-3 Mango tree-1 Neem sapling-5 Sogusa tree-1 Naval tree-1
3	2-2C	Combined Patta	Dry	0.06.5	1. Javagarlal Nehru S/o. Mahalingam 2. Krishnamoorthy S/o. Mahalingam 3. Pushpa D/o. Mahalingam	Saraboji Rajapuram Village	8-Rajan Channel	Saraboji Rajapuram Village	2/2B- Mayana Pathai	No	Teak-10 Teak sapling-05 Moosambi tree-1

Sl. No.	Survey No.	Type of Title	Classification of land	Area under Acquisition (in hect)	Pattadhar/ Cultivator name	Boundaries				Structures	Trees (in Nos.)
						North	South	East	West		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)
4	3/1	Individual Patta	Dry	0.28.5	Javagarlal Nehru S/o. Mahalingam	1- Kollidam River	8-Rajan Channel	3/2- Javagarlal Nehru and 2 Persons	4/2- Ayyakannu and 2 Persons	No	No
5	3/2	Combined Patta	Dry	1.07.5	1. Javagarlal Nehru S/o. Mahalingam 2. Krishnamoorthy S/o. Mahalingam 3. Pushpa D/o. Mahalingam	1- Kollidam River	8-Rajan Channel	2/1- Javagarlal Nehru and 2 Persons	3/1- Javagarlal Nehru	1) 7" Bore 150 Feet 2) 3" Hose 90 Feet 10 H.P. slow Speed	No
6	4/1	Individual Patta	Dry	0.05.5	K.V. Rajagopalayayar S/o. Venkatramayyar	1- Kollidam River	8-Rajan Channel	4/2- Ayyakannu and 2 Persons	5/2B Rajagopal	No	No
7	4/2	Combined Patta	Dry	1.42.5	1) Ayyakannu S/o. Govindan 2) Krishnamoorthy 3) Javagarlal Nehru	1- Kollidam River	8-Rajan Channel	3/1- Javagarlal Nehru	4/1 Rajagopal	1) 7" Bore 120 Feet 4" PVC Pipe 2) 70 feet 4" Bore T joint 3) 70 feet 4" Bore T Joint 1) 5 H.P High Speed 2) 5 H.P High Speed 3) 5 H.P High Speed	No
8	5/1,	combined patta	Dry	0.07.5	1. Janakiyammal 2. K.V. Krishnamoorthy 3. K.V. Rasagopalan 4. G.S. Venkatramayyar 5. G.S. Narayanasami Iyyar	1. Kollidam River	6/3-- Janakiyammal and 10 persons	5/2A-- Krishnamoorthy and 3 persons	6/4--Shanthi Prasad	No	Teak-46

Sl. No.	Survey No.	Type of Title	Classification of land	Area under Acquisition (in hect)	Pattadhar/Cultivator name	Boundaries				Structures	Trees (in Nos.)
						North	South	East	West		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)
					6. Krishnamoorthy 7. Ayyakannu 8. Balasubramanian 9. K.V. Krishnamoorthy 10. Usha D/o. Balasubramaniam 11. Rajeswari D/o. Balasubramaniam						
9	5/2A	Combined Patta	Dry	0.72.5	1. N. Krishnamoorthy 2. Jayarajan 3. Gopalsami 4. Ravichandran S/o. Vasubalan	1- Kollidam River	8-Rajan Channel	5/2B-Rajagopal	5/1-Janaki-yammal and 10 Persons 6/3- Janaki yammal and 10 Persons	No	Teak-602
10	5/2B	Individual Patta	Dry	0.55.0	K.V. Rajagopalayyar S/o. Venkatramayyar	1- Kollidam River	8-Rajan Channel	4/1-Rajagopal	5/2A-Krishnamoorthy and 3 Persons	1) 70 Feet 4" Bore T Joint 2) 70 Feet 4" Bore T Joint 1) 6 H.P. Slow Speed 2) 6 H.P. Slow Speed	Cocunut tree- 05 Jack Friut tree-07 Jackfruit sapling-3 Teak-19 Plantain-17 Mango Sapling-3 Guava tree 1
11	6/2	Combined Patta	Dry	0.06.5	1. Mahalingam S/o. Krishnan 2. Ramamoorthy S/o. Krishnan 3. Murugan S/o. Krishnan	6/1-Mayanam	8-Rajan Channel	6/4- Shanthi Prasad 6/3- Janakiyammal and 10 Persons	Thittacheri Village	No	No

Sl. No.	Survey No.	Type of Title	Classification of land	Area under Acquisition (in hect)	Pattadar/ Cultivator name	Boundaries				Structures	Trees (in Nos.)
						North	South	East	West		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)
12	6/3	Combined Patta	Dry	0.25.0	1. Janakiyammal 2. K.V. Krishnamoorthy 3. K.V. Rasagopalan 4. G.S. Venkatramayyar 5. G.S. Narayanasami Iyyar 6. Krishnamoorthy 7. Ayyakannu 8. Balasubramaniyan 9. K.V. Krishnamoorthy 10. Usha D/o. Balasubramaniam 11. Rajeswari D/o. Balasubramaniam	6/4-Shanthi Prasad 6/5-Arulmigu Munish varar Koil	8- Rajan Channel	5/2A Krishnamoorthy and 3 persons	6/2-Krishnan	No	Teak - 190 Mango tree-1
13	6/4	Individual Patta	Dry	0.32.0	Shanthi Prasad S/o. Ravichandran	6/1-Mayanam 1- Kollidam River	6/5-Arulmigu Munishvarar Koil 6/3-Janakiyammal and 10 Persons 6/2- Krishnan	6/5-Arulmigu Munishvarar Koil 5/1-Janakiyammal and 10 Person	6/2-Krishnan	No	Teak-210 Ashoka tree-3
	<b>Total</b>			<b>06.50.5</b>							

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under Section 15 of the Right to Fair Compensation and Transparency in Land acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). There is no any resettlement components for acquisition of land. Mines of coal, iron - stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the office of the Land Acquisition Officer and Water Resource Department on any working day.

Kumbakonam,  
25th April 2024.

செ. பூரணம்,  
Revenue Divisional Officer.

**படிவம் VI**  
(16 ஆம் விதியை காண்க)

(ந.க.8357/2017அ2)

பொதுத்தேவைக்காக, அதாவது கடலூர் மாவட்டம், அதுவது கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம் ம.ஆதனூர் கிராமத்திற்கும் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் குமாரசாமி கிராமத்திற்கும் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், 01-குலசேகரநல்லூர் கிராமத்தில், மொத்தம் 6.50.5 ஹெக்டேர் ராய்த்து புன்செய் நிலங்கள் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், 01-குலசேகரநல்லூர் கிராமத்தில் உள்ள மேற்சொன்ன அரசு திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் 6.50.5 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் நிலம் குறித்து விளம்புகை செய்யுமாறு விவரங்கள் பின்வருமாறு.

வ. எண்.	நில அளவை எண்.	உரிமை வகை	வகை பாடு	நில எடுப்பு பரப்பு	பட்டாதாரர் விபரம்	எல்லைகள்				கட்டுமானங்கள்	மரங்கள்
						வடக்கு (7)	தெற்கு (8)	கிழக்கு (9)	மேற்கு (10)		
1	2/1	சுட்டுப் பட்டா	பஞ்சை	0.36.5	(6) 1. ஜவஹர்லால் நேரு த/பெ. மகாலிங்கம் 2. கிருஷ்ணமூர்த்தி த/பெ. மகாலிங்கம் 3. புஷ்பா த/பெ. மகாலிங்கம்	1-கொள்ளிடம் ஆறு	8 - ராஜன் வாய்க்கால்	2/2A - ஜவஹர்லால் நேரு மற்றும் 2 நபர்கள்	3/2 - ஜவஹர்லால் நேரு மற்றும் 2 நபர்கள்	75 அடி T Joint 7" பேர் 6 H.P.	(12) இல்லை
2	2-2A	சுட்டுப் பட்டா	பஞ்சை	1.25.0	1. ஜவஹர்லால் நேரு த/பெ. மகாலிங்கம் 2. கிருஷ்ணமூர்த்தி த/பெ. மகாலிங்கம் 3. புஷ்பா த/பெ. மகாலிங்கம்	1-கொள்ளிடம் ஆறு	8 - ராஜன் வாய்க்கால்	2/2B - மயான பாதை	2/1 - ஜவஹர்லால் நேரு மற்றும் 2 நபர்கள்	7" பேர் 150 அடி 6 H.P. + Slow Speed + Rod Type Pump	வாயை-3, மா-1, வேம்பு கன்று-5 சொகுசா-1 நாவல்-1
3	2-2C	சுட்டுப் பட்டா	பஞ்சை	0.06.5	1. ஜவஹர்லால் நேரு த/பெ. மகாலிங்கம் 2. கிருஷ்ணமூர்த்தி த/பெ. மகாலிங்கம் 3. புஷ்பா த/பெ. மகாலிங்கம்	சரபோஜி ராஜபுரம் கிராமம்	8 - ராஜன் வாய்க்கால்	சரபோஜி ராஜபுரம் கிராமம்	2/2B - மயான பாதை	இல்லை	தேக்கு-10 தேக்கு கன்று-05 நார்த்தை-1
4	3/1	தனிப் பட்டா	பஞ்சை	0.28.5	ஜவஹர்லால் நேரு த/பெ. மகாலிங்கம்	1-கொள்ளிடம் ஆறு	8 - ராஜன் வாய்க்கால்	3/2 - ஜவஹர்லால் நேரு மற்றும் 2 நபர்கள்	4/2 - அப்பாக்கண்ணு மற்றும் 2 நபர்கள்	இல்லை	இல்லை

வ. எண்.	நில அளவை எண்.	உரிமை வகை	வகை பாடு	நில எடுப்பு பரப்பு	பட்டாதாரர் விபரம்	எல்லைகள்					கட்டுமானங்கள்	மரங்கள்
						வடக்கு (7)	தெற்கு (8)	கிழக்கு (9)	மேற்கு (10)			
(1)	5	3/2	கூட்டுப் பட்டா	1.07.5	(6) 1. ஜவஹர்லால் நேரு த/பெ. மகாலிங்கம் 2. கிருஷ்ணமூர்த்தி த/பெ. மகாலிங்கம் 3. புஷ்பா த/பெ. மகாலிங்கம்	1-கொள்ளிடம் ஆறு	8 - ராஜன் வாய்க்கால்	2/1 - ஜவஹர்லால் நேரு மற்றும் 2 நபர்கள்	3/1 - ஜவஹர்லால் நேரு	(11) 1. 7" போர் 150 அடி 2. 3" Hose 90 அடி 10 H.P.Slow Speed	(12) இல்லை	
6.	4/1	தனிப் பட்டா	பஞ்சை	0.05.5	கே.வி. ராஜகோபாலய்யர் த/பெ. வெங்கட்டராமய்யர்	1-கொள்ளிடம் ஆறு	8 - ராஜன் வாய்க்கால்	4/2 - அப்பாக்கண்ணு மற்றும் 2 நபர்கள்	5/2B - ராஜகோபால்	இல்லை	இல்லை	
7.	4/2	கூட்டுப் பட்டா	பஞ்சை	1.42.5	1. அப்பாக்கண்ணு த/பெ. கோவிந்தன் 2. கிருஷ்ணமூர்த்தி 3. ஜவஹர்லால் நேரு	1-கொள்ளிடம் ஆறு	8 - ராஜன் வாய்க்கால்	3/1 - ஜவஹர்லால் நேரு	4/1- ராஜகோபால்	1. 7" போர் 120 அடி 4" PVC Pipe 2. 70 அடி 4" போர் T Joint 3. 70 அடி 4" போர் T Joint 1.5 H.P. High Speed 2. 5 H.P. High Speed 3. 5 H.P. High Speed	இல்லை	
8	5/1	கூட்டுப் பட்டா	பஞ்சை	0.07.5	1. ஜானகியம்மாள் 2. கே.வி. கிருஷ்ணமூர்த்தி 3. கே.வி. ராசகோபாலன் 4. ஜி.எஸ். வெங்கட்டராமய்யர் 5. ஜி.எஸ். நாராயணசாமி அய்யர் 6. கிருஷ்ணமூர்த்தி 7. அப்பாக்கண்ணு 8. பாலசுப்பிரமணியன் 9. கே.வி. கிருஷ்ணமூர்த்தி 10. உஷா த/பெ. பாலசுப்பிரமணியன் 11. ராஜேஸ்வரி த/பெ. பாலசுப்பிரமணியன்	1-கொள்ளிடம் ஆறு	6/3 - ஜானகியம்மாள் மற்றும் 10 நபர்கள்	5/2A - கிருஷ்ணமூர்த்தி மற்றும் 3 நபர்கள்	6/4 - சாந்தி பிரசாத்	இல்லை	தேக்கு -46	

வ. எண்.	நில அளவை எண்.	உரிமை வகை	வகை பாடு	நில எடுப்பு பரப்பு	பட்டாதாரர் விபரம்	எல்லைகள்					கட்டுமானங்கள்	மரங்கள்
						வடக்கு (7)	தெற்கு (8)	கிழக்கு (9)	மேற்கு (10)	(11)		
9.	5/2A	கூட்டுப் பட்டா	பஞ்சை	0.72.5	1. என். கிருஷ்ணமூர்த்தி 2. ஜெயராஜன் 3. கோபால்சாமி 4. ரவிசுந்திரன் த/பெ. வசுபாலன்	1-கொள்ளிடம் ஆறு	8 - ராஜன் வாபக்கால்	5/2B- ராஜகோபால்	5/1 - ஜானகியம்மாள் மற்றும் 10 நபர்கள் 6/3 - ஜானகியம்மாள் மற்றும் 10 நபர்கள்	இல்லை	தேக்கு-602	
10.	5/2B	தனிப் பட்டா	பஞ்சை	0.55.0	கே.வி. ராஜகோபாலய்யர் த/பெ. வெங்கட்ராமய்யர்	1-கொள்ளிடம் ஆறு	8 - ராஜன் வாபக்கால்	4/1- ராஜகோபால்	5/2A- கிருஷ்ணமூர்த்தி மற்றும் 3 நபர்கள்	1. 70 அடி 4" பேர் T Joint 2. 70 அடி 4" பேர் T Joint 1. 6 H.P. Slow Speed 2. 6 H.P. Slow Speed	தென்னை-5 பலா-7 பலாகன்று-3 தேக்கு-19 வாழை-17 மா சுன்று-3 கொப்பா-1	
11.	6/2	கூட்டுப் பட்டா	பஞ்சை	0.06.5	1. மகாலிங்கம் த/பெ. கிருஷ்ணன் 2. ராமமூர்த்தி த/பெ. கிருஷ்ணன் 3. முருகன் த/பெ. கிருஷ்ணன்	6/1- மயானம்	8 - ராஜன் வாபக்கால்	6/4 - சாந்தி பிரசாத் 6/3 - ஜானகியம்மாள் மற்றும் 10 நபர்கள்	திட்டசேரி கிராமம்	இல்லை	இல்லை	
12.	6/3	கூட்டுப் பட்டா	பஞ்சை	0.25.0	1. ஜானகியம்மாள் 2. கே.வி. கிருஷ்ணமூர்த்தி 3. கே.வி. ராசகோபாலன் 4. ஜி.எஸ். வெங்கட்ராமய்யர் 5. ஜி.எஸ். நாராயணசாமி அய்யர்	6/4 - சாந்தி பிரசாத் 6/5 - அ/மி. முனிஸ்வரர் கோவில்	8 - ராஜன் வாபக்கால்	5/2A - கிருஷ்ணமூர்த்தி மற்றும் 3 நபர்கள்	6/2- கிருஷ்ணன்	இல்லை	தேக்கு-190 மா-1	



வ. எண்.	நில அளவை எண்.	உரிமை வகை	வகை பாடு	நில எடுப்பு பரப்பு	பட்டாதாரர் விபரம்	எல்லைகள்				கட்டுமானங்கள்	மரங்கள்
						வடக்கு (7)	தெற்கு (8)	கிழக்கு (9)	மேற்கு (10)		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)
13	6/4	தனிப் பட்டா	பஞ்சை	0.32.0	6. கிருஷ்ணமூர்த்தி 7. அப்பாக்கண்ணு 8. பாலசுப்ரமணியன் 9. கே.வி. கிருஷ்ணமூர்த்தி 10. உஷா த/பெ. பாலசுப்பிரமணியன் 11. ராஜேஸ்வரி த/பெ. பாலசுப்பிரமணியன்	6/1 - மயானம் 1-கொள்ளிடம் ஆறு	6/5 - அ/மி. முனிஸ்வரர் கோவில் 6/3 - ஜானகியம்மாள் மற்றும் 10 நபர்கள் 6/2 - கிருஷ்ணன்	6/5 - அ/மி. முனிஸ்வரர் கோவில் 5/1 - ஜானகியம்மாள் மற்றும் 10 நபர்கள்	6/2 - கிருஷ்ணன்	இல்லை	தேக்கு-210 நெட்டிலிங்கம் -3
	<b>மொத்தம்</b>			<b>06.50.5</b>							

2013 - ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15 - ஆம் பிரிவின் கீழ் வழிவகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுபுரைகளை கேட்டப் பின்னரும் உரிய விசாரணைக்கு பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்விற்கான உரிமைக்கூறுகள் ஏதுமில்லை.

கையகப்படுத்தப்பட்டவுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலைபின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போதும் (அ) அதற்கும்போது அல்லது பயன்படுத்தக்கூடிய சுரங்கங்கள் (ஆ) கனிமங்கள் நீங்கலாக மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள, நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

யாதொரு வேவறநாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலரின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மற்றும் நிர்வகிப்பதற்கு அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

கும்பகோணம்,  
2024 ஏப்ரல் 25.

**செ. பூர்ணிமா,**  
வருவாய் கோட்டாட்சியர்.

## JUDICIAL NOTIFICATIONS

**Conferment of Magisterial Powers on Certain Revenue Officials**

(Roc.No. 47245/2024/B7)

No. VI(1)/391/2024.

**No. 184/2024.**—In exercise of the powers conferred under Section 13 and 18 of the Criminal Procedure Code 1973 (Central Act 2 of 1974), the High Court hereby appoints the following **5 Tahsildar Trainees in 5 Revenue Districts** respectively (City list of Tahsildars for the year 2023), as Special Judicial Magistrates/ Special Metropolitan Magistrate, to undergo Magisterial Training for a period of **180 days**, from the date of assumption of charge and confers upon them the ordinary powers conferable under this Code on a Judicial Magistrate to try such cases which were earlier triable and dealt with by an erstwhile Judicial Second Class Magistrate.

Sl. No.	Name Tv/Tmt./Selvi	Designation of the Revenue Officials	District	Days
(1)	(2)	(3)	(4)	(5)
1.	S.Vanitha	Tahsildar Trainee	Chennai	180
2.	N.Rajinikanth	Do.	Tiruvallur.	Do.
3.	A.Sivasankar	Do.	Vellore	Do.
4.	G.Muthu	Do.	Villupuram	Do.
5.	T.Arumugam	Do.	Dindigul	Do.

High Court, Madras,  
8th May 2024.M. JOTHIRAMAN,  
Registrar General.

(Roc.No. 51516/2024/B7)

No. VI(1)/392/2024.

**No. 197/2024.**— In exercise of the powers conferred under Section 13 of the Criminal Procedure Code 1973 (Central Act 2 of 1974), the High Court hereby appoints the following **3 Deputy Tahsildars in Thoothukudi District** as Special Judicial Magistrates, to undergo Magisterial Training for a period of **120 days**, from the date of assumption of charge and confers upon them the ordinary powers conferable under this Code on a Judicial Magistrate to try such cases which were earlier triable and dealt with by an erstwhile Judicial Second Class Magistrate.

Sl. No.	Name Tv/Tmt./Selvi	Designation of the Revenue Officials	District	Days
(1)	(2)	(3)	(4)	(5)
1.	M. Selvarani	Deputy Tahsildar	Thoothukkudi	120
2.	P. Subathra	Do.	Do.	Do.
3.	S. Muthulakshmi	Do.	Do.	Do.

High Court, Madras,  
20th May 2024.M. JOTHIRAMAN,  
Registrar General.**Conferment of Magisterial Powers on I.A.S. Probationers of 2023 Batch**

(Roc.No. 53040/2024/B7)

No. VI(1)/393/2024.

**No. 199/2024.**—In exercise of the powers conferred under Section 13 of the Code of Criminal Procedure 1973 (Central Act 2 of 1974), the High Court hereby appoints the above said 11 I.A.S. Probationers of 2023 batch to be the Special Judicial Magistrates in the Districts noted against their names, from 29-05-2024 to 10.03.2025. The powers may be withdrawn as and when they complete their training to the satisfaction of the Chief Judicial Magistrates concerned and confer upon them the ordinary powers conferrable under this Code on a Magistrate to try such cases which were triable and dealt with by an erstwhile Judicial Second Class Magistrate.

**Name of the I.A.S. Probationers:**

Sl. No.	Name of the I.A.S. Probationers of 2023 batch Tvl.	District Allotted	Language to be Specified to record evidence / write judgement and orders as suggested by the Government
(1)	(2)	(3)	(4)
1.	Ankit Kumar Jain	Coimbatore	English
2.	Amit Gupta	Tiruchirappalli	Do.
3.	Akas A L	Cuddalore	Do.
4.	Aakriti Seithi (Ms)	Salem	Do.
5.	Ayush Gupta	Tiruvallur	Do.
6.	Utkarsh Kumar	Thanjavur	Do.
7.	L Ambica Jain (Ms)	Tirunelveli	Do.
8.	Mohd Irfan	Ramanathapuram	Do.
9.	Ramakrishnasamy R	Erode	Do.
10.	Vaishnavi paul (Ms)	Madurai	Do.
11.	Sushree Suvangi Khuntia (Ms)	Kanniyakumari	Do.

High Court, Madras,  
22nd May 2024.

M. JOTHIRAMAN,  
Registrar General.

## GENERAL NOTIFICATIONS

**Variation to the Approved Coimbatore Master Plan for the Local Planning Area**

(Roc No. 3619/2023/LPA)

No. VI(1)/394/2024.

1. In exercise of power conferred under sub-section (4) of the Section 32 of Tamil Nadu Town and Country Planning Act, 1971 (Tamil Nadu Act 35 of 1972) and exercise of powers confirmed by the G.O.Ms.No. 94 Housing and Urban Development (4-1) Department dated 12.06.2009 which has been published in *Tamil Nadu Government Gazette* No.27 Part II—Section 2 dated 15.07.2009.

2. Land use zone conversion from Agricultural land use zone into Industrial use zone ordered in G.O.(2D) No. 105 Housing and Urban Development [UD4(1)] Department dated 06.03.2024 subject to conditions the following variation are made to the approved Master Plan of Coimbatore Local Planning Area under the said act and published in the G.O.Ms. No. 661 Housing and Urban Development [UD4(1)] dated 12.10.1994 notification No. II(2)/HOU/4377/94 at Page No. 1078 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette* dated 09.11.1994

## VARIATION

In the Approved Coimbatore Master Plan, under the heading permitted land use in various survey numbers of COIMBATORE Local Planning Area, under heading in Pichanur Village, Page No. 339 S.F. Nos. 1/3A, 1/3B the following entries should be made.

Under the heading "Industrial land use zone" (I20) the expression S.F.No. 1/3A, 1/3B shall be added before S.F.No: 465

Under the heading "Agricultural land use zone" (AG 31) the expression S.F.Nos: 1 shall be deleted and the expression S.F. No.1 [Except 1/3A, 1/3B] shall be substituted.

**Conditions :**

- உத்தேச மனையிடத்தில் நிலையில் AC Sheet Roof கோடோன் கட்டிடங்கள் அமைந்துள்ளது. நிலையிலுள்ள கட்டிடங்களுக்கு உரிய திட்ட அனுமதி பெறப்பட வேண்டும்.
- தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள், 2019-க்குட்பட்டு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Coimbatore,  
31st May 2024.

R. RAJAGURU,  
Member Secretary/Joint Director (In-charge),  
Coimbatore Local Planning Authority.

**Variation to the Approved Master Plan of Madurai Local Planning Authority**

(ந.க.எண். 3783/2023/மதி.2)

No. VI(1)/395/2024.

In exercise of the powers conferred under sub-section (4) of Section 32 of the Tamil Nadu Town and Country Planning Act, 1971 (Tamil Nadu Act 35 of 1972), and exercise of powers confirmed by the G.O.Ms. No.94 Housing and Urban Development [UD4(1)] Department dated 12.06.2009 which has been published in the *Tamil Nadu Government Gazette* No.27 Part II—Section 2, dated 15.07.2009.

2. Land use zone conversion from Agricultural use zone into Commercial use zone ordered in G.O.(2D) No.121 Housing and Urban Development [UD4(1)]Department dated 12.03.2024. The following variations are made to the Approved **Madurai** Local Planning Authority under the said act and published in the G.O.Ms. No.122 Housing and Urban Development [UD4], Department dated 06.02.1995 and Published in the *Tamil Nadu Government Gazette* No.7. Part II—Section 2, Page 260-261 dated 22.02.1995.

## VARIATION

In the said Master Plan in Part II “**LAND USE SCHEDULE**” in Nilaiyur Bit-2 Village of Thirupparankundram Panchayat Union, Thirupparankundram Taluk, Madurai District under the heading VI Agricultural use zone to II Commercial use zone the following entries should be made.

Against the entry VI Agricultural use zone Nilaiyur Bit-2 Village S.Nos.184, 185/1, 185/2A, 185/2B, 185/5 and 186 shall be deleted.

Against the entry II Commercial use zone Nilaiyur Bit-2 Village, S.Nos.184, 185/1, 185/2A, 185/2B, 185/5 and 186 shall be added.

Madurai,  
31st May 2024.

**பெ.கோ. மஞ்ச,**  
*Member Secretary (In-charge),*  
*Madurai Local Planning Authority.*

**Variations to Modified Master Plan for Dindigul Local Planning Area**

FORM No.1

[G.O.Ms.(2D) No.45, Housing and Urban Development (UD4) Department, 09.02.2024.]

(Roc. No.1510/2023/DD2)

No. VI(1)/396/2024.

In exercise of the powers conferred by sub-section (4) of Section 32 of the Tamil Nadu Town and Country Planning Act 1971 (Tamil Nadu Act 35 of 1972) and in exercise of powers conferred by the G.O.Ms.No.94 Housing and Urban Development [U.D 4(1)] Department, Dated.12.06.2009. Page No.228, Dated.15.07.2009 the following variations are made to the Modified Master Plan for the Dindigul Local Planning Area approved under the said Act and published in the Housing and Urban Development Department, Notification No.II(2)/ Hou/611/2000, at Page No.308 of Part II—Section 2, of the *Tamil Nadu Government Gazette* dated the 15th August 2001.

## VARIATIONS

In the said Modified Master Plan in the ‘Land Use Schedule’ in Anumantharayankottai Panchayat, Sindalakundu Village under the heading Residential use zone and General Industrial use zone the following entries should be made.

- 1) Add heading “General Industrial Use”:- Add the entry S.F.No. 416/11A , shall be Add.
- 2) Under Residential Use:- Against the entry S.F.No.416 (except 416/11A) shall be substituted.

Dindigul,  
31st May 2024.

**பா. ரமேசுக்குமார்,**  
*Deputy Director/Member Secretary,*  
*District Town and Country Planning/*  
*Local Planning Authority.*